

1. Tax on Direct to Home (DTH) services shall be levied and paid to the State Government

- (A) U/s. 4-F of the TNET Act (B) U/s. 4-G of the TNET Act  
(C) U/s. 4-H of the TNET Act (D) U/s. 4-I of the TNET Act

வீட்டுக்கான நேரடி (DTH) சேவை மீது வரி விதித்து மாநில அரசுக்கு செலுத்தும் பிரிவு

- (A) த.நா.கே.வ. சட்டம் பிரிவு 4-F (B) த.நா.கே.வ. சட்டம் பிரிவு 4-G  
(C) த.நா.கே.வ. சட்டம் பிரிவு 4-H (D) த.நா.கே.வ. சட்டம் பிரிவு 4-I

2. Whether collection of Maintenance charges on Complementary tickets / Pass Under TNET Act' 1939?

- (A) Admissible  
(B) Non Admissible  
(C) Admissible only if printed in tickets  
(D) None of the above

கேளிக்கை வரி 1939-ன் சட்டத்தின் கீழ் விலையில்லா அனுமதி சீட்டிற்கு பராமரிப்பிற்கான கட்டணம் வசூலிக்கத்தக்கதா?

- (A) ஏற்றுக் கொள்ளத்தக்கது  
(B) ஏற்றுக் கொள்ள முடியாது  
(C) சீட்டில் அச்சடிக்கப்பட்டிருந்தால் மட்டும் ஏற்றுக் கொள்ளக்கூடியது  
(D) மேற்கண்ட எதுவுமில்லை

3. Luxury under the TNTL Act means?

- (A) A Luxury provided in a Hotel  
(B) Any tobacco product supplied by a tobacconist  
(C) Both of the above  
(D) None of the above

சொகுசு வரிச் சட்டத்தின் கீழ் சொகுசு என்பதின் பொருள்?

- (A) ஒரு தங்கும் விடுதியில் வழங்கப்படும் சொகுசு  
(B) ஒரு புகையிலை வணிகரால் வழங்கப்படும் புகையிலை பொருட்கள்  
(C) மேற்கண்ட இரண்டும் சரி  
(D) மேற்கண்ட எதுவுமில்லை

4. The rate of Tax levied on Totalizator under the Betting Tax

- (A) Not exceeding 12% (B) Not exceeding 20%  
(C) Not exceeding 25% (D) None of the above

பந்தய வரிச் சட்டத்தின் கீழ் Totalizator மீது விதிக்கப்படும் வரி விகிதம்

- (A) 12% மிகாமல் (B) 20% மிகாமல்  
(C) 25% மிகாமல் (D) மேற்கண்ட எதுவுமில்லை

5. The definition for 'Taxable complementary ticket' is dealt under
- (A) U/s. 3(10) of the TNET Act (B) U/s. 3(11) of the TNET Act  
 (C) U/s. 3(9) of the TNET Act (D) U/s. 3(8) of the TNET Act
- வரி செலுத்த வேண்டிய விலையில்லா அனுமதிச் சீட்டிற்கான வரையறையைத் தரும் பிரிவு
- (A) த.நா.கே.வ. சட்டம் பிரிவு 3(10) (B) த.நா.கே.வ. சட்டம் பிரிவு 3(11)  
 (C) த.நா.கே.வ. சட்டம் பிரிவு 3(9) (D) த.நா.கே.வ. சட்டம் பிரிவு 3(8)

6. Generally in race meeting the events are
- (A) Win, Tanala, Forecaset, Treble, Mini  
 (B) Win, Tanala, Forecaset, Treble, Jackpot  
 (C) Win, Tanala, Forecaset, Treble, Single Jackpot  
 (D) Win, Tanala, Forecaset, Double Jackpot, Jackpot
- பொதுவாக பந்தய கூட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகள்
- (A) Win, Tanala, Forecaset, Treble, Mini  
 (B) Win, Tanala, Forecaset, Treble, Jackpot  
 (C) Win, Tanala, Forecaset, Treble, Single Jackpot  
 (D) Win, Tanala, Forecaset, Double Jackpot, Jackpot

7. Who has have the powers for inspection under TNET Act' 1939?
- (A) Commercial Taxes Officials  
 (B) Revenue Department Officials  
 (C) All Officers authorized by the State Government  
 (D) All the above

கேளிக்கை வரிச்சட்டத்தின் 1939-ன் கீழ் தணிக்கை மேற்கொள்ள அதிகாரம் கொண்ட அலுவலர்கள் யார்?

- (A) வணிகவரித்துறை அதிகாரிகள்  
 (B) வருவாய்த்துறை அதிகாரிகள்  
 (C) மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அதிகாரிகள்  
 (D) மேற்கண்ட அனைத்தும்

8. What is the period for revision under TNET Act' 1939?
- (A) 5 Years from the Date of order  
 (B) 4 Years from the Date of order  
 (C) 3 Years from the Date of order  
 (D) 2 Years from the Date of order

கேளிக்கை வரிச்சட்டத்தின் 1939-ன் கீழ் மறு வரிவிதிப்பு செய்வதற்கான கால வரம்பு யாது?

- (A) ஆணையிடப்பட்ட நாளிலிருந்து 5 வருடங்கள்  
 (B) ஆணையிடப்பட்ட நாளிலிருந்து 4 வருடங்கள்  
 (C) ஆணையிடப்பட்ட நாளிலிருந்து 3 வருடங்கள்  
 (D) ஆணையிடப்பட்ட நாளிலிருந்து 2 வருடங்கள்

9. Who is an Entertainment Tax Officer under TNET Act'1939?
- (A) A Commercial Tax Officer of the Respective Jurisdiction  
 (B) An Assistant Commissioner of the Respective Jurisdiction in the absence of post of the Commercial Tax Officer  
 (C) Both of the above  
 (D) None of the above

கேளிக்கை வரிச்சட்டத்தின் கீழ் கேளிக்கை வரி 1939-ன் அலுவலர் என்பார் யார்?

- (A) உரிய சரகத்தின் வணிகவரி அலுவலர்  
 (B) உரிய சரகத்தின் வணிகவரி அலுவலர் பதவி இல்லாத நிலையில் சரகத்தின் உதவி ஆணையர்  
 (C) மேற்கண்ட இரண்டும்  
 (D) மேற்கண்ட எதுவுமில்லை

10. The Form II Register of Ticket sold should be in
- (A) In Single (B) In duplicate  
 (C) Triplicate (D) Quadruplicate

அனுமதி சீட்டு விற்பனையை பதிவு செய்யும் படிவம் II கீழ்க்கண்ட படிகளில் இருக்க வேண்டும்.

- (A) ஒரு படி (B) இரண்டு படிகளில்  
 (C) மூப்படிக்களில் (D) நான்கு படிக்களில்

11. Appeal under TNET Act should be filed with in \_\_\_\_\_ before the Appellate Authority.

- (A) 7 days (B) 15 days  
 (C) 21 days (D) 30 days

கேளிக்கை வரிச்சட்டத்தின் கீழ் மேல்முறையீடு கீழ்க்கண்ட நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்?

- (A) 7 நாட்கள் (B) 15 நாட்கள்  
 (C) 21 நாட்கள் (D) 30 நாட்கள்

12. Direct to Home Service (DTH) provider means?

- (A) Distribution of TV Programmers through operator  
 (B) Distribution of TV Programmers directly to subscriber  
 (C) Distribution of TV Programmers not through operator  
 (D) None of the above

வீடுகளுக்கு நேரடியாக ஒளிபரப்பினை (DTH service) கொண்டு செல்பவர் என்றால் என்ன?

- (A) தொலைக்காட்சி ஒளிபரப்பினை வீடுகளுக்கு ஒளிபரப்பாளர் வழியாக ஒளிபரப்புதல்  
 (B) தொலைக்காட்சி ஒளிபரப்பினை வீடுகளுக்கு நேரடியாக ஒளிபரப்புதல்  
 (C) தொலைக்காட்சி ஒளிபரப்பினை வீடுகளுக்கு ஒளிபரப்பாளர் இன்றி ஒளிபரப்புதல்  
 (D) மேற்கண்ட எதுமில்லை

13. In TNET Act 1939 Subscriber under Direct To Home (DTH) means?

- (A) A person receives signal only for him
- (B) A person receives signal for many
- (C) A person receives signal for transmitting to other
- (D) None of the above

கேளிக்கை வரிச் சட்டம் 1939 கீழ் (DTH) சேவையில் சந்தாதாரர் என்பார் யார்?

- (A) தனிப்பட்ட நபர் அவருக்காக பெறும் சமிக்ஞை
- (B) தனிப்பட்ட நபர் பலருக்காக பெறும் சமிக்ஞை
- (C) தனிப்பட்ட நபர் சமிக்ஞையை பெற்று பிறருக்கு அனுப்புபவர்
- (D) மேற்கண்ட ஏதுமில்லை

14. Tickets under TNET Act should be printed in the language of

- (A) Tamil only
- (B) English only
- (C) English and Tamil
- (D) All of the above

கேளிக்கை வரிச்சட்டத்தின் கீழ் நுழைவுச் சீட்டு கீழ்க்கண்ட மொழிகளில் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும்?

- (A) தமிழ் மட்டும்
- (B) ஆங்கிலம் மட்டும்
- (C) தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும்
- (D) மேற்கண்ட அனைத்தும்

15. Fixation of Security Deposit under TNET Act for Permanent and Semi-Permanent Theatre will be

- (A) Be equal of full capacity of Auditorium for a week for 12 shows
- (B) Be equal of full capacity of Auditorium for 7 days for 22 shows
- (C) Be equal of full capacity of Auditorium for 7 days of 14 shows
- (D) None of the above

கேளிக்கை வரிச்சட்டத்தின் கீழ் நிரந்தர மற்றும் பகுதி நிரந்தர திரையரங்குகளுக்கு நிர்ணயம் செய்யப்பட வேண்டிய காப்புத் தொகை பின்வருமாறு :

- (A) 12 காட்சிகளுக்கு 7 நாட்களில் திரையரங்கின் மொத்த திறனுக்கு உடையதாக இருக்க வேண்டும்
- (B) 22 காட்சிகளுக்கு 7 நாட்களில் திரையரங்கின் மொத்த திறனுக்கு உடையதாக இருக்க வேண்டும்
- (C) 14 காட்சிகளுக்கு 7 நாட்களில் திரையரங்கின் மொத்த திறனுக்கு உடையதாக இருக்க வேண்டும்
- (D) மேற்கண்ட ஏதுமில்லை

16. For the Security Deposit payable under TNET Act for Television Exhibition should be

- (A) Rs. 5,000 in Corporation and Municipal area and Rs. 2,500 in other areas
- (B) Rs. 2,500 in Corporation and Municipal area and Rs. 5,000 in other areas
- (C) Rs 1,000 in Corporation and Municipal area and Rs. 2,000 in other areas
- (D) Rs. 2,000 in Corporation and Municipal area and Rs.1,000 in other areas

கேளிக்கை வரிச்சட்டத்தின் கீழ் தொலைக்காட்சி ஒளிப்பரப்பிற்கு செலுத்த வேண்டிய பாதுகாப்பு தொகை எவ்வாறு இருக்க வேண்டும்?

- (A) மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் ரூ. 5,000 பிற பகுதிகளில் ரூ. 2,500
- (B) மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் ரூ. 2,500 பிற பகுதிகளில் ரூ. 5,000
- (C) மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் ரூ. 1,000 பிற பகுதிகளில் ரூ. 2,000
- (D) மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் ரூ. 2,000 பிற பகுதிகளில் ரூ. 1,000

17. In which form, the proprietor of the hotel should maintain the monthly abstract of collection and remittance of tax in his hotel?

- (A) Form - I (B) Form - II  
(C) Form - III (D) Form - IV

சொகுசு வரிச்சட்டத்தின் மாதாந்திர வரி வசூல் மற்றும் செலுத்திய விபரம் குறித்து எந்தப் படிவத்தில் ஓட்டலின் உரிமையாளர் வைத்திருக்க வேண்டும்?

- (A) படிவம் - I (B) படிவம் - II  
(C) படிவம் - III (D) படிவம் - IV

18. The Board of Control for Cricket in India (BCCI) have to apply for Registration for conducting the following tournament.

- (A) Test Matches (B) One day Matches  
(C) T 20 Matches (D) All of the above

இந்தியாவில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பின்வரும் எந்தப் போட்டிகளை நடத்துவதற்கு பதிவுச் சான்று பெற விண்ணப்பிக்க வேண்டும்?

- (A) டெஸ்ட் மேட்ச் (B) ஒரு நாள் போட்டி  
(C) T 20 மேட்ச் (D) மேற்கண்ட அனைத்தும்

19. The definition for "Antenna" is dealt under

- (A) U/s. 3(2A) of the TNET Act (B) U/s. 3(2AA) of the TNET Act  
(C) U/s. 3(2B) of the TNET Act (D) U/s. 3(2) of the TNET Act

கீழ்க்கண்ட எந்தப் பிரிவு "Antenna" என்பதற்கான வரையறையைத் தருகிறது.

- (A) த.நா.கே.வ. சட்டம் பிரிவு 3(2A) (B) த.நா.கே.வ. சட்டம் பிரிவு 3(2AA)  
(C) த.நா.கே.வ. சட்டம் பிரிவு 3(2B) (D) த.நா.கே.வ. சட்டம் பிரிவு 3(2)

20. The Form II return account should be closed for each show within

- (A) 30 minutes (B) 45 minutes  
(C) 60 minutes (D) None of the above

கேளிக்கை வரிச்சட்டத்தின் கீழ் படிவம் II காட்சி தொடங்கப்பட்ட கீழ்க்கண்ட நிமிடங்களுக்குள் பதிவுகள் செய்து முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

- (A) 30 நிமிடங்கள் (B) 45 நிமிடங்கள்  
(C) 60 நிமிடங்கள் (D) மேற்கண்ட எதுவுமில்லை

21. The Duplicate of Form II return should be sent to  
 (A) Executive Authority of the Local body (B) Entertainment Officer of the Jurisdiction  
 (C) Distributor of the film (D) None of the above
- கேளிக்கை வரிச்சட்டத்தின் கீழ் பதிவுகள் மேற்கொள்ளப்படும் படிவம் IIன் இரண்டாம் படி கீழ்க்கண்ட அலுவலர்க்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்
- (A) உள்ளூர் நிர்வாக அலுவலருக்கு (B) சரகத்தின் கேளிக்கை வரி அலுவலருக்கு  
 (C) பட விநியோகஸ்தர் (D) மேற்கண்ட எதுவுமில்லை
22. Who is the appellate authority in respect of TNTL Act?  
 (A) Joint Commissioner (Territorial) (B) Joint Commissioner (Appeal)  
 (C) Appellate Deputy Commissioner (D) Deputy Commissioner (Territorial)
- சொகுசு வரிச்சட்டத்தின் கீழ் யாரிடம் மேல்முறையீடு செய்யலாம்?
- (A) இணை ஆணையர் (வவ) (B) இணை ஆணையர் (மேல் முறையீடு)  
 (C) மேல்முறையீட்டு துணை ஆணையர் (D) துணை ஆணையர் (வவ)
23. The rate of tax on Payment for admission to entertainment on other areas paid to State Government for New or Old films Under TNET Act' 1939?  
 (A) At 30% of Gross Payment for Admission for New or Old film  
 (B) At 20% of Gross Payment for Admission for New or Old film  
 (C) At 10% of Gross Payment for Admission for New or Old film  
 (D) None of the above
- புதிய மற்றும் பழைய படங்களுக்கு மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் செலுத்தப்பட வேண்டிய கேளிக்கை வரி 1939-ன் சட்ட கணக்கீடு எவ்வாறு?
- (A) நுழைவு சீட்டின் மொத்த செலுத்துதலில் 30% புதிய மற்றும் பழைய படங்கள்  
 (B) நுழைவு சீட்டின் மொத்த செலுத்துதலில் 20% புதிய மற்றும் பழைய படங்கள்  
 (C) நுழைவு சீட்டின் மொத்த செலுத்துதலில் 10% புதிய மற்றும் பழைய படங்கள்  
 (D) மேற்கண்ட எதுவுமில்லை
24. Rate of tax leviable under the act TNTL per room per day is  
 (A) At 12.5% for accommodation for more than Rs. 1,000  
 (B) At 10% for accommodation for more than Rs. 500 and less than Rs. 1,000  
 (C) Both (A) and (B)  
 (D) None of the above
- சொகுசு வரிச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் வரி விகிதங்களில் ஒரு நாளைக்கு ஒரு அறைக்கு என்பது பின்வருமாறு
- (A) ரூ. 1,000-க்கு மேல் 12.5%  
 (B) ரூ.500-க்கு மேல் ரூ.1,000-க்குள் 10%  
 (C) மேற்கண்ட இரண்டும்  
 (D) மேற்கண்ட எதுவுமில்லை

25. Intimation of revised tariff to the Assessing Authority under the TNTL Act should be made prior to

- (A) 15 days (B) 7 days  
(C) 30 days (D) None of the above

சொகுசு வரிச் சட்டத்தின் கீழ் மாற்றப்படும் அறை வாடகை தொடர்பான விவரங்கள் மதிப்பீட்டு அதிகாரியிடம் கீழ்க்கண்ட நாட்களுக்குள் தெரிவிக்கப்பட வேண்டும்.

- (A) 15 நாட்கள் (B) 7 நாட்கள்  
(C) 30 நாட்கள் (D) மேற்கண்ட ஏதுமில்லை

26. Non Collection of Luxury Tax payable under the TNTL Act means?

- (A) Liable to be paid by the proprietor  
(B) Not to be paid by the proprietor  
(C) Deemed collected and liable to be paid by the proprietor  
(D) None of the above

வசூலிக்கப்படாத சொகுசு வரியினை சொகுசு வரிச் சட்டத்தின் கீழ் செலுத்த வேண்டிய நபர்

- (A) உரிமையாளரால் செலுத்தப்பட வேண்டியது  
(B) உரிமையாளரால் செலுத்தப்பட வேண்டியதில்லை  
(C) உரிமையாளரால் வசூலிக்கப்பட்டதாக கருதி அவரால் செலுத்தப்பட வேண்டியது  
(D) மேற்கண்ட ஏதுமில்லை

27. Luxury Tax is levied on the following amenities provided in a hotel per room per day?

- (A) Rent collected Rs. 500 and more  
(B) Charges collected for A/C, TV, Radio, and Music  
(C) Charges collected for Extra Bed and other like charges  
(D) All of the above

ஒரு நாளுக்கு ஒரு அறைக்கு வழங்கப்படும் பின்வரும் வசதிகளின் படி சொகுசு வரி விதிக்கப்பட்டதா?

- (A) ரூ.500 மற்றும் அதற்கும் அதிகமான வசூலிக்கப்பட்ட வாடகை  
(B) A/C, TV, வானொலி மற்றும் இசை ஆகியவற்றிற்காக சேகரிக்கப்பட்ட கட்டணங்கள்  
(C) கூடுதல் படுக்கை மற்றும் இதர கட்டணங்களுக்காக சேகரிக்கப்பட்ட கட்டணங்கள்  
(D) மேலே உள்ள அனைத்தும்

28. Concessional Rate of Luxury Tax could be collected on the following occurrences on Tours organized by

- (A) From any person, whether an Indian or a Foreigner  
(B) Tours organized by the Department of Tourism of Government of India  
(C) Tours organized by the Department of Tourism of State Government  
(D) All of the above

ஆடம்பர வரி சலுகைக் கட்டணங்கள் பின்வரும் எந்த சுற்றுலா நிகழ்வுகளில் வழங்கப்படலாம்?

- (A) எந்தவொரு நபரும், ஒரு இந்திய அல்லது ஒரு வெளிநாட்டவர் என்பதை பொறுத்தது அல்ல  
(B) இந்திய அரசின் சுற்றுலா துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுப்பயணங்களில்  
(C) மாநில அரசின் சுற்றுலாத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுப்பயணங்களில்  
(D) மேற்கண்ட அனைத்தும்

29. The due date of filing monthly returns under the TNTL Act is
- (A) Within 10 days after the expiry of the respective month
  - (B) Within 15 days after the expiry of the respective month
  - (C) Within 20 days after the expiry of the respective month
  - (D) None of the above

சொகுசு வரிச் சட்டத்தின் கீழ் மாதாந்திர நமுனா தாக்கல் செய்யப்பட வேண்டிய நாள் பின்வருமாறு

- (A) அந்த மாதத்தின் காலாவதி முடிந்து 10 நாட்களுக்குள்
- (B) அந்த மாதத்தின் காலாவதி முடிந்து 15 நாட்களுக்குள்
- (C) அந்த மாதத்தின் காலாவதி முடிந்து 20 நாட்களுக்குள்
- (D) மேற்கண்ட ஏதுமில்லை

30. Tax and penalty demanded under the TNTL Act have to be paid within

- (A) 15 days from the date of service of demand notice
- (B) 30 days from the date of service of demand notice
- (C) 45 days from the date of service of demand notice
- (D) None of the above

சொகுசு வரிச்சட்டத்தின் கீழ் செலுத்தப்பட வேண்டிய வரி மற்றும் தண்டத் தொகையினை கீழ்க்கண்ட நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும்.

- (A) கேட்பு அறிவிப்பு வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள்
- (B) கேட்பு அறிவிப்பு வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள்
- (C) கேட்பு அறிவிப்பு வழங்கப்பட்ட 45 நாட்களுக்குள்
- (D) மேற்கண்ட ஏதுமில்லை

31. The Registration fees under the TNTL Act is

- (A) Rs. 100
- (B) Rs. 500
- (C) Rs. 1,000
- (D) None of the above

சொகுசு வரிச்சட்டத்தின் கீழ் செலுத்தப்பட வேண்டிய பதிவுச் சான்று கட்டணம்

- (A) ரூ. 100
- (B) ரூ.500
- (C) ரூ.1,000
- (D) மேற்கண்ட ஏதுமில்லை

32. Application for suo moto revision under TNTL Act should be made within

- (A) 2 Months from the date of order
- (B) 3 Months from the date of order
- (C) 4 Months from the date of order
- (D) None of the above

சொகுசு வரிச்சட்டத்தின் கீழ் விண்ணப்பம் தன்னிச்சை ஆய்விற்கு கீழ்க்கண்ட காலத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

- (A) வரிவிதிப்பாணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 2 மாதங்களில்
- (B) வரிவிதிப்பாணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்களில்
- (C) வரிவிதிப்பாணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 4 மாதங்களில்
- (D) மேற்கண்ட ஏதுமில்லை



33. Composition of the offence under the TNTL Act permitted on payment a sum of

- (A) Equal to the amount of tax to which the offence relates
- (B) 50% of the amount of tax to which the offence relates
- (C) Double the amount of tax to which the offence relates
- (D) None of the above

சொகுசு வரிச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு கீழ்க்கண்ட தொகையினை செலுத்தி அரசுடன் இணக்கமாக செல்லலாம்

- (A) மேற்கொள்ளப்பட்ட குற்றத்திற்கு உரிய வரிக்கு இணையான தொகை
- (B) மேற்கொள்ளப்பட்ட குற்றத்திற்கு உரிய வரிக்கு பாதியான தொகை
- (C) மேற்கொள்ளப்பட்ட குற்றத்திற்கு உரிய வரிக்கு 2 மடங்கான தொகை
- (D) மேற்கண்ட ஏதுமில்லை

34. The following accounts in Forms to be maintained by a hotel under the TNTL Act are

- (A) Information of the Luxury provided with tariff in Form I
- (B) Daily account of occupation and collection of tax in Form II
- (C) Both (A) and (B)
- (D) None of the above

சொகுசு வரிச்சட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட வேண்டிய கணக்குகள் பின்வரும் படிவங்களில்

- (A) படிவம் I-ல் வழங்கப்படும் ஆடம்பரம் உரிய விவரங்களுடன்
- (B) தினசரி வருகை மற்றும் வசூலிக்கப்பட்ட வரி தொடர்பான விவரங்கள் படிவம் II-ல்
- (C) இரண்டும் சரி
- (D) மேற்கண்ட ஏதுமில்லை

35. The exemption from affixing the seal of the Assessing Officer on Bill books will be issued by the

- (A) Deputy Commissioner (CT)
- (B) Joint Commissioner (CT)
- (C) Commissioner for Commercial Taxes
- (D) None of the above

பட்டியலில் மதிப்பீட்டு அலுவலரின் முத்திரையை பதிப்பதிலிருந்து கீழ்க்கண்ட அலுவலரால் விலக்களித்து ஆணை வழங்கப்படும்

- (A) துணை ஆணையர் (வவ)
- (B) இணை ஆணையர் (வவ)
- (C) ஆணையர் (வவ)
- (D) மேற்கண்ட ஏதுமில்லை

36. The Value of Court fee Stamps to be affixed in the Revision Petition Under Sec. 11 of TNTL Act

- (A) Rs. 5
- (B) Rs. 10
- (C) Rs. 20
- (D) None of the above

சொகுசு வரிச்சட்டம் பிரிவு 11ன் கீழ் மேற்கொள்ளப்படும் சீராய்வு மனுவில் ஒட்டப்பட வேண்டிய முத்திரை கட்டணவில்லை விவரம்

- (A) ரூ. 5
- (B) ரூ.10
- (C) ரூ. 20
- (D) மேற்கண்ட ஏதுமில்லை

37. The rate of tax leviable on an Amusement Park under TNET Act' 1939 is?  
 (A) 20% of each Payment of Admission (B) 10% of each Payment of Admission  
 (C) 30% of each Payment of Admission (D) None of the above

கேளிக்கை வரி 1939-ன் சட்டத்தின் கீழ் பொழுது போக்கு பூங்காவிற்கு விதிக்கத்தக்க வரி விகிதம் எவ்வளவு?

- (A) ஒவ்வொரு நுழைவுக் கட்டணத்திலும் 20% (B) ஒவ்வொரு நுழைவுக் கட்டணத்திலும் 10%  
 (C) ஒவ்வொரு நுழைவுக் கட்டணத்திலும் 30% (D) மேற்கண்ட ஏதுமில்லை

38. The rate of Tax levied on bets made with bookmakers (Betting Tax)  
 (A) Not exceeding 12% (B) Not exceeding 20%  
 (C) Not exceeding 25% (D) None of the above

பந்தய வரிச் சட்டத்தின் கீழ் பந்தய வரி விகிதம்

- (A) 12% மிகாமல் (B) 20% மிகாமல்  
 (C) 25% மிகாமல் (D) மேற்கண்ட ஏதுமில்லை

39. The exemptions under the Act may be made by the State Government by notifications are  
 (A) The Totalizator Tax leviable under sec. 4  
 (B) The Betting Tax leviable under sec. 5  
 (C) The Tax leviable under sec. 7  
 (D) All of the above

பந்தயச் சட்டத்தின் கீழ் பின்வரும் விதி விலக்கு அறிவிப்புகள் மாநில அரசால் செய்யப்படலாம்?

- (A) பிரிவு 4-ன் கீழ் விதிக்கப்படும் Totalizator வரி  
 (B) பிரிவு 5-ன் கீழ் விதிக்கப்படும் பந்தய வரி  
 (C) பிரிவு 7-ன் கீழ் விதிக்கப்படும் வரி  
 (D) மேற்கண்ட அனைத்தும்

40. The Betting Tax shall apply for the following races  
 (A) Horse races (B) Pony races  
 (C) Both (A) and (B) (D) None of he above

பந்தய வரி பின்வரும் பந்தயங்களுக்குத் தான் பொருந்தும்.

- (A) குதிரைப் பந்தயங்கள் (B) போனி என்ற குதிரைப் பந்தயங்கள்  
 (C) மேற்கண்ட இரண்டும் சரி (D) மேற்கண்ட ஏதுமில்லை

41. Tax on amusement shall be levied and paid to the State Government  
 (A) U/s. 4-F of the TNET Act, 1939 (B) U/s. 4-D of the TNET Act, 1939  
 (C) U/s. 4-E of the TNET Act, 1939 (D) U/s 4-I of the TNET Act, 1939

உல்லாசத்தின் மீது வரி விதித்து மாநில அரசுக்கு செலுத்தும் பிரிவு

- (A) த.நா.கே.வ. சட்டம் 1939 ல் பிரிவு 4-F (B) த.நா.கே.வ. சட்டம் 1939 ல் பிரிவு 4-D  
 (C) த.நா.கே.வ. சட்டம் 1939 ல் பிரிவு 4-E (D) த.நா.கே.வ. சட்டம் 1939 ல் பிரிவு 4-I

42. The definition for "Recreation Parlour" is dealt under  
 (A) U/s. 3(10) of the TNET Act (B) U/s. 3(11) of the TNET Act  
 (C) U/s. 3(9-A) of the TNET Act (D) U/s. 3(8) of the TNET Act

மனமகிழ் மன்றம் என்பதற்கான வரையறையைத் தரும் பிரிவு

- (A) த.நா.கே.வ. சட்டம் பிரிவு 3(10) (B) த.நா.கே.வ. சட்டம் பிரிவு 3(11)  
 (C) த.நா.கே.வ. சட்டம் பிரிவு 3(9-A) (D) த.நா.கே.வ. சட்டம் பிரிவு 3(8)

43. Book makers means  
 (A) A person who carries on the business of making bets  
 (B) A person who manufacture books  
 (C) A person having books  
 (D) None

புக் மேக்கர்ஸ் என்றால்

- (A) பந்தய தொழில் செய்யும் நபர்  
 (B) புத்தகங்களை உற்பத்தி செய்யக்கூடிய நபர்  
 (C) புத்தகங்கள் வைத்திருக்கக்கூடிய நபர்  
 (D) ஏதுமில்லை

44. Backer includes any person  
 (A) Who prepare bread and biscuits  
 (B) Who bets at a Totalizator  
 (C) Who bets with a book maker  
 (D) Both (B) and (C) are correct

ஆதரவாளர் (Backer) என்பவர்

- (A) ரொட்டி, பிஸ்கட்டுகள் தயாரிப்பவர்  
 (B) பந்தய விபரங்கள் பதிவு செய்யும் கருவியில் பந்தயம் செய்பவர்  
 (C) புக் மேக்கருடன் பந்தயம் செய்பவர்  
 (D) (B) மற்றும் (C) ஆகியவை சரி

45. Race meetings are conducted in Tamilnadu at  
 (A) Chennai and Ooty (B) Chennai only  
 (C) Ooty only (D) None

குதிரைப்பந்தயம் தொடர்பான கூட்டம் தமிழ்நாட்டில் நடத்தப்படும் இடம்

- (A) சென்னை மற்றும் ஊட்டி (B) சென்னை மட்டும்  
 (C) ஊட்டி மட்டும் (D) ஏதுமில்லை

46. Betting tax shall be levied  
 (A) @ 25% (B) @ 20%  
 (C) @ 15% (D) @ 5%

குதிரைப் பந்தய வரி விதிக்கப்படும் விகிதம்

- (A) @ 25% (B) @ 20%  
 (C) @ 15% (D) @ 5%

47. In Madras Race Club, bettings are conducted in  
 (A) 3 enclosures (B) 2 enclosures  
 (C) 4 enclosures (D) 1 enclosure

குதிரைப் பந்தய வரி விதிக்கப்படும் விகிதம்

- (A) 3 இணைப்புகளில் (B) 2 இணைப்புகளில்  
 (C) 4 இணைப்புகளில் (D) 1 இணைப்புகளில்

48. In Madras Race Club, for admission to the race meeting  
 (A) Betting taxes are levied (B) Entertainment taxes are levied  
 (C) Luxury taxes are levied (D) None

சென்னை பந்தய சங்கத்தில் அனுமதிக்காக பந்தயக் கூட்டம்

- (A) பந்தயவரி விதிக்கப்படும் (B) கேளிக்கை வரி விதிக்கப்படும்  
 (C) ஆடம்பர வரி விதிக்கப்படும் (D) ஏதுமில்லை

49. Taxes for admission are being levied at the time of  
 (A) Race meeting (B) Intervenee betting  
 (C) Both (A) and (B) (D) None

அனுமதிக்கான வரி எந்த நேரத்தில் விதிக்கப்படும்

- (A) பந்தயக் கூட்டம் (B) பிற இடத்தில் நிகழும்  
 (C) (A) மற்றும் (B) இரண்டும் சரி (D) ஏதுமில்லை

50. There shall be levied sur-charge on Totalizator tax and Betting tax  
 (A) @ 10% (B) @ 5%  
 (C) @ 15% (D) @ 20%

டோடலைசர் வரி மற்றும் பந்தய வரி மீது விதிக்கப்படும் மேல் வரி விகிதம்

- (A) @ 10% (B) @ 5%  
 (C) @ 15% (D) @ 20%

51. What is the rate of tax leviable on Cricket tournament TNET Act'1939?

- (A) At 5% of Gross Payment received For Admission  
 (B) At 15% of Gross Payment received For Admission  
 (C) At 25% of Gross Payment received For Admission  
 (D) At 30% of Gross Payment received For Admission

கேளிக்கை வரி சட்டத்தின் கீழ் மட்டைப் பந்து போட்டிக்கு விதிக்கத்தக்க வரி விகிதம் எவ்வாறு செலுத்தப்பட வேண்டும்?

- (A) ஒவ்வொரு நுழைவுக் கட்டணத்திலும் 5%  
 (B) ஒவ்வொரு நுழைவுக் கட்டணத்திலும் 15%  
 (C) ஒவ்வொரு நுழைவுக் கட்டணத்திலும் 25%  
 (D) ஒவ்வொரு நுழைவுக் கட்டணத்திலும் 30%

52. Tax on television exhibition shall be levied and paid to the State Government

- (A) U/s. 4-G of the TNET Act (B) U/s. 4-F of the TNET Act  
(C) U/s. 4-E of the TNET Act (D) U/s. 4-D of the TNET Act

தொலைக்காட்சி மூலம் காட்சிக்கு வைக்கப்படும் நிகழ்வு மீது வரி விதித்து மாநில அரசுக்கு செலுத்தும் பிரிவு

- (A) த.நா.கே.வ. சட்டம் பிரிவு 4-G (B) த.நா.கே.வ. சட்டம் பிரிவு 4-F  
(C) த.நா.கே.வ. சட்டம் பிரிவு 4-E (D) த.நா.கே.வ. சட்டம் பிரிவு 4-D

53. Under TNET Act' 1939 a dubbed film means?

- (A) Any film produced originally in Tamil  
(B) Any film produced originally in a language other than Tamil  
(C) Any film produced originally in other language  
(D) None of the above

கேளிக்கை வரிச்சட்டம் 1939-ன் கீழ் மொழி மாற்றம் செய்யப்பட்ட படம் என்பது?

- (A) முதலில் தமிழில் தயாரிக்கப்பட்ட படம்  
(B) முதலில் தமிழ் தவிர பிற மொழிகளில் தயாரிக்கப்பட்ட படம்  
(C) முதலில் பிற மொழிகளில் தயாரிக்கப்பட்ட படம்  
(D) மேற்கண்ட ஏதுமில்லை

54. For conduct of entertainment, the seal of the Entertainment Tax Officer should be affixed on the records.

- (A) On all the Tickets on both foils and counter foils  
(B) On all the Complementary Tickets and Free Passes  
(C) On all the Pages of the Form II returns  
(D) All of the above

கேளிக்கை வரிச்சட்டத்தின் கீழ், கேளிக்கை வழி அலுவலரின் முத்திரை கீழ்க்கண்ட எந்த ஆவணங்களில் பதிவு செய்யப்பட வேண்டும்?

- (A) அனைத்து நுழைவுச் சீட்டின் இரண்டு பகுதிகளிலும்  
(B) அனைத்து விலையில்லா நுழைவுச் சீட்டின் இரண்டு பகுதிகளிலும்  
(C) படிவம் II ன் பதிவேட்டின் அனைத்து பக்கங்களிலும்  
(D) மேற்கண்ட அனைத்தும்

55. Under TNET Act, the officer authorized inspection shall be deemed to be a public servant within the meaning of

- (A) Section 21 of the Indian Penal Code (B) Section 22 of the Indian Penal Code  
(C) Section 23 of the Indian Penal Code (D) Section 24 of the Indian Penal Code

கேளிக்கை வரிச்சட்டத்தின் கீழ் ஓய்வு செய்ய அதிகாரம் பெற்ற நபர் கீழ்க்கண்ட எப்பிரிவின் படி அரசுப் பணியாளராகக் கருதப்படுகிறார்?

- (A) பிரிவு 21 இந்திய தண்டனைச் சட்டம் (B) பிரிவு 22 இந்திய தண்டனைச் சட்டம்  
(C) பிரிவு 23 இந்திய தண்டனைச் சட்டம் (D) பிரிவு 24 இந்திய தண்டனைச் சட்டம்

56. Find out correct statement :

- (A) Any person who has found without a ticket or a pass liable to be penalized by way of fine may extend to one hundred rupees
- (B) Any person who is found without a ticket or pass in any place of entertainment shall unless he proves that he was admitted to such place with the knowledge of connivance of proprietor or any person employed by him on conviction by a magistrate be liable to a fine which may extend to one hundred rupees
- (C) For a ticketless viewing proprietor of a theatre alone is punishable
- (D) Any punish a viewer without ticket existence of the connivance of the proprietor or any other person employed by him needs to be proved

சரியான கூற்றை கண்டுபிடி :

- (A) ஏதேனும் ஒரு நபர் அனுமதிச் சீட்டு அல்லது நுழைவுச் சீட்டு இல்லாமல் இருப்பாரேயானால் அவருக்கு நூறு ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்
- (B) அனுமதி சீட்டில்லாமல் ஒரு நபர் இருந்தால் அல்லது ஏதேனும் கேளிக்கை இடத்தில் நுழைந்தால் திரையரங்க உரிமையாளரோ, அவரின் ஊழியர்களுக்கு தெரிந்து தான் அனுமதிக்கப்பட்டதாக நிரூபித்தால் ஒழிய மாஜிஸ்ட்ரேட்டு நீதிபதியால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நூறு ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்
- (C) அனுமதிச் சீட்டில்லாமல் திரைப்படம் பார்த்தால் திரையரங்கு உரிமையாளர் தண்டிக்கப்படுவார்
- (D) அனுமதிச் சீட்டில்லாமல் திரைப்படம் பார்த்த ரசிகருக்கு தண்டனை அளிக்க திரையரங்கு உரிமையாளரோ அல்லது அவரால் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஊழியரோ கண்டும் காணாமல் இருப்பதற்கான ஆதாரத்தை நிரூபிக்க வேண்டும்.

57. The rate of tax is leviable on Recreation Parlour Under 'TNET Act' 1939?

- (A) 20% of each Payment of Admission
- (B) 10% of each Payment of Admission
- (C) 30% of each Payment of Admission
- (D) None of the above

கேளிக்கை வரி சட்டத்தின் கீழ் மனமகிழ் மன்றத்திற்கு விதிக்கத்தக்க வரி விகிதம் எவ்வளவு?

- (A) ஒவ்வொரு நுழைவுக் கட்டணத்திலும் 20%
- (B) ஒவ்வொரு நுழைவுக் கட்டணத்திலும் 10%
- (C) ஒவ்வொரு நுழைவுக் கட்டணத்திலும் 30%
- (D) மேற்கண்ட எதுவுமில்லை

58. What is the rate of tax to be levied and paid to the State Government for the television exhibition within the limits of Corporation before 1<sup>st</sup> April 2008?

- (A) Rs. 6,000/- month
- (B) Rs. 3,000/- month
- (C) Rs. 1,500/- month
- (D) Rs. 1,000/- month

கேளிக்கை வரியின் கீழ் மாநகராட்சிப் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொலைக்காட்சி மூலம் காட்சிப்படுத்துதலுக்கு அரசுக்கு செலுத்த வேண்டிய வரி விகிதம் 1 ஏப்ரல் 2008க்கு முன்பு எவ்வளவு?

- (A) ரூ. 6,000/- மாதம்
- (B) ரூ. 3,000/- மாதம்
- (C) ரூ. 1,500/- மாதம்
- (D) ரூ. 1,000/- மாதம்

59. Find out the correct statement(s) Under TNET Act, For the wilfull misstatement or suppression the Assessing Officer can direct the operator to pay by way of penalty in addition to the tax assessed or reassessed a sum shall be

- (A) 50% of the tax assessed or reassessed if the tax paid as per the return falls short of the tax assessed or reassessed by not more than 10%
- (B) 100% of the tax assessed or reassessed if the tax paid as per the return falls short of the tax assessed or reassessed by not more than 10% but no less than 50%
- (C) 150% of the tax assessed or reassessed if the tax paid as per the return falls short of the tax assessed or reassessed by not more than 50%
- (D) All the above

சரியான கூற்றைக் கண்டுபிடி. கேளிக்கை வரிச்சட்டத்தின் கீழ் உரிமையாளர் வேண்டுமென்றே இழைத்த தவறுக்கும் வரி ஏய்ப்பிற்கும் ஏற்றப்படி வரிவிதிப்பு அலுவலரால் கட்ட வேண்டிய வரியோடு சேர்த்து தண்டத் தொகையாக உரிமையாளரை செலுத்த செய்ய வேண்டிய தொகையானது.

- (A) வரிச் செலுத்த வேண்டியது நமூனாவின்படி வரி செலுத்தியதில் 10 சதவீதத்திற்கும் மிகாமல் இருக்குமானால் 50 சதவீத வரி
- (B) வரிச் செலுத்த வேண்டியது நமூனாவின்படி வரி செலுத்தியதில் 10 சதவீதத்திற்கும் குறையாமலும் 50 சதவீதத்திற்கும் மிகாமலும் இருக்குமானால் 100 சதவீத வரி
- (C) வரிச் செலுத்த வேண்டியது நமூனாவின்படி வரி செலுத்தியதில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்குமானால் 150 சதவீத வரி
- (D) மேற்கண்ட அனைத்தும்

60. Revenue Recovery Act, 1890 is applicable in respect of the recovery of Entertainment Tax under TNET Act?

- (A) Not Applicable
- (B) Applicable only for Tax Portion
- (C) Applicable only for penalty
- (D) Applicable as whole

கேளிக்கை வரி வசூல் செய்வதற்கு வருவாய் மீட்புச் சட்டம் 1890-ன் கீழ் நடவடிக்கை தொடர முடியுமா?

- (A) தொடர முடியாது
- (B) வரி மீட்பு செய்வதற்கு மட்டும் தொடர முடியும்
- (C) தண்டத் தொகை மீட்பதற்கு மட்டும் தொடர முடியும்
- (D) முழுவதும் தொடரலாம்

61. Any person who is found without a ticket as pass in any place of entertainment shall be liable to a fine which may extend to

- (A) Rs. 2,000
- (B) Rs. 500
- (C) Rs. 1,000
- (D) Rs. 100

கேளிக்கைக்குரிய இடங்களில் உரிய நுழைவுச் சீட்டு இல்லாமல் இருக்கும் நபருக்கு விதிக்கப்படும் அபாராதமானது எவ்வளவு?

- (A) ரூ. 2,000
- (B) ரூ. 500
- (C) ரூ. 1,000
- (D) ரூ. 100

62. Who is the officer for the Suo Moto revision of assessment under TNET Act?

- (A) Additional Commissioner
- (B) Joint Commissioner
- (C) Deputy Commissioner
- (D) Assistant Commissioner

கேளிக்கை வரிச்சட்டத்தின் படி தன்னிச்சையாக திருத்திய வரிவிதிப்பு செய்யும் அலுவலர் யார்?

- (A) கூடுதல் ஆணையர்
- (B) இணை ஆணையர்
- (C) துணை ஆணையர்
- (D) உதவி ஆணையர்

63. The definition for Luxury is dealt under

- (A) Section 2(f) of the TNTL Act
- (B) Section 2(ff)
- (C) Section 2(fff)
- (D) Section 2(g)

சொகுசு என்பதற்கான வரையறையைத் தரும் பிரிவு எது?

- (A) பிரிவு 2(f) of the TNTL Act
- (B) பிரிவு 2(ff)
- (C) பிரிவு 2(fff)
- (D) பிரிவு 2(g)

64. In which form, the proprietor of the hotel should maintain the daily account of occupation of lodging accommodation in his hotel and collection of tax?

- (A) Form - I
- (B) Form - II
- (C) Form - III
- (D) Form - IV

சொகுசு வரிச்சட்டத்தின் கீழ், ஓட்டலின் விடுதிகளில் தங்கியிருப்போரின் தினசரி விபரம் ஓட்டலின் உரிமையாளரால் எந்தப் படிவத்தில் வைத்திருக்க வேண்டும்?

- (A) படிவம் - I
- (B) படிவம் - II
- (C) படிவம் - III
- (D) படிவம் - IV

65. All Registration Certificates under TNET Act should be issued with in

- (A) 7 days
- (B) 15 days
- (C) 21 days
- (D) 30 days

கேளிக்கை வரிச்சட்டத்தின் கீழான பதிவுச் சான்றுகள் அனைத்தும் கீழ்க்கண்ட நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும்?

- (A) 7 நாட்கள்
- (B) 15 நாட்கள்
- (C) 21 நாட்கள்
- (D) 30 நாட்கள்



66. Where any proprietor extends to revise any rate of charge for any luxury provided in a hotel, he shall intimate in writing to the Assessing Officer \_\_\_\_\_ days prior to the date giving effect to such revised rates?

- (A) 3 Days (B) 5 Days  
(C) 7 Days (D) 15 Days

ஓட்டலில் வழங்கப்படும் சொகுசுக்கான கட்டணத்தை மாற்றி அமைக்க விரும்பும் ஓட்டலின் உரிமையாளர் வரிவிதிப்பு செய்யும் அலுவலருக்கு \_\_\_\_\_ நாட்களுக்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்?

- (A) 3 நாட்கள் (B) 5 நாட்கள்  
(C) 7 நாட்கள் (D) 15 நாட்கள்

67. Tax of luxury on tobacconist shall be levied and collected under \_\_\_\_\_ of the TNTAL Act.

- (A) Section 4A (B) Section 4B  
(C) Section 4BB (D) Section 4C

சொகுசு வரிச்சட்டத்தின் கீழ் புகையிலையை விற்போர் மீது சொகுசு வரி வசூல் செய்யும் பிரிவு?

- (A) பிரிவு 4A (B) பிரிவு 4B  
(C) பிரிவு 4BB (D) பிரிவு 4C

68. Under TNTL Act, a proprietor should furnish return on which basis?

- (A) Weekly Basis (B) Fortnightly Basis  
(C) Monthly Basis (D) Quarterly Basis

சொகுசு வரிச்சட்டத்தின் கீழ் ஓட்டலின் உரிமையாளர் நமூனாவை எப்பொழுது தாக்கல் செய்ய வேண்டும்?

- (A) வாரத்திற்கு ஒருமுறை (B) இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை  
(C) மாதம் ஒருமுறை (D) காலாண்டுக்கு ஒருமுறை

69. What is the time limit for the assessing authority to assess or reassess the whole or part of any luxury has escaped assessment or has been assessed at a rate lower than the rate at which it is assessable?

- (A) At any time a period of 3 years  
(B) At any time a period of 5 years  
(C) At any time a period of 6 years  
(D) At any time a period of 7 years

வரி விதிப்பிலிருந்து தப்பிய பகுதியான அல்லது முழுவதுமான சொகுசுவோ, வசூல் செய்ய வேண்டியதற்குக் குறைவான வீதத்தில் வசூல் செய்யப்பட்ட சொகுசுவோ வரிவிதிப்பு செய்யவோ அல்லது மறு வரிவிதிப்பு செய்யவோ வரிவிதிப்பு அலுவலருக்கு வழங்கப்பட்ட கால இடைவெளி யாது?

- (A) 3 வருடத்திற்குள் எந்த நேரத்திலும்  
(B) 5 வருடத்திற்குள் எந்த நேரத்திலும்  
(C) 6 வருடத்திற்குள் எந்த நேரத்திலும்  
(D) 7 வருடத்திற்குள் எந்த நேரத்திலும்

70. What is correct if the proprietor died in respect of assessment under TNET Act? (Sec.7C)
- (A) His executor, administrator or other legal representative shall be deemed to be the proprietor
- (B) There is no necessity to proceed further
- (C) To proceed further only if new registration taken place for the same
- (D) None of the above

கேளிக்கை வரிச்சட்டத்தின் படி உரிமையாளர் இறந்து விட்டால் செயல்படுத்த வேண்டிய நடைமுறைகளில் கீழ்க்கண்ட எது சரி (Sec. 7 C)

- (A) உரிமையாளரின் செயல்பாடுகளை நிறைவேற்றுவவர் அல்லது நிர்வாகி அல்லது வாரிசுதாரர் உரிமையாளராகக் கருதப்படவேண்டும்
- (B) மேற்கண்ட வரிவிதிப்பு தொடர்பான நடவடிக்கைகளை தொடர வேண்டிய அவசியமில்லை
- (C) அதே உரிமையாளர்க்குரிய கேளிக்கைக்கு புதிய பதிவு செய்து நடவடிக்கை தொடரலாம்
- (D) மேற்கண்ட எதுவுமில்லை

71. Additional surcharge on tax on payment for admission to Horse race shall be levied and paid to the State Government

- (A) U/s. 4-A of the TNET Act (B) U/s. 4-B of the TNET Act
- (C) U/s. 4-C of the TNET Act (D) U/s. 4-D of the TNET Act

குதிரைப் பந்தயத்துக்கான நுழைவுக் கட்டண வரி மீதான கூடுதல் உபவரி விதித்து மாநில அரசுக்கு செலுத்தும் பிரிவு

- (A) த.நா.கே.வ.சட்டம் பிரிவு 4-A (B) த.நா.கே.வ.சட்டம் பிரிவு 4-B
- (C) த.நா.கே.வ.சட்டம் பிரிவு 4-C (D) த.நா.கே.வ.சட்டம் பிரிவு 4-D

72. The definition for "Entertainment" is dealt under

- (A) U/s. 3(4) of the TNET Act
- (B) U/s. 3(3) of the TNET Act
- (C) U/s. 3(3A) of the TNET Act
- (D) U/s. 3(3B) of the TNET Act

கீழ்க்கண்ட எந்தப் பிரிவு கேளிக்கை என்பதற்கான வரையறையைத் தருகிறது.

- (A) த.நா.கே.வ.சட்டம் பிரிவு 3(4)
- (B) த.நா.கே.வ.சட்டம் பிரிவு 3(3)
- (C) த.நா.கே.வ.சட்டம் பிரிவு 3(3A)
- (D) த.நா.கே.வ.சட்டம் பிரிவு 3(3B)

73. Under TNET for the belated payment of tax if the tax assessed as the tax that has become payable is less than the hundred rupees, what is the rate of interest?

- (A) 1% (B) 1.5%  
(C) 2% (D) No interest

கேளிக்கை வரியின் கீழ் வரிவிதிப்பு செய்ததினாலே அல்லது வரி ஜெலுத்த வேண்டியதினாலோ தாமதமாக கட்டிய வரி ரூ.100-க்கும் குறைவாக இருந்தால் வட்டி விகிதம் எவ்வளவு?

- (A) 1% (B) 1.5%  
(C) 2% (D) வட்டி தேவையில்லை

74. The definition for 'Dubbed film' is dealt under

- (A) U/s. 3(2) of the TNET Act (B) U/s. 3(3) of the TNET Act  
(C) U/s. 3(3A) of the TNET Act (D) U/s. 3(3B) of the TNET Act

மொழி மாற்றம் செய்யப்பட்ட படம் என்பதற்கான வரையறை கீழ்க்கண்ட எந்தப் பிரிவில் வழங்கப்படுகிறது?

- (A) த.நா.கே.வ.சட்டம் பிரிவு 3(2) (B) த.நா.கே.வ.சட்டம் பிரிவு 3(3)  
(C) த.நா.கே.வ.சட்டம் பிரிவு 3(3A) (D) த.நா.கே.வ.சட்டம் பிரிவு 3(3B)

75. The power has been delegated by the Government to allow a proprietor to compound the tax under Sec 5 of the TNET to whom?

- (A) Commissioner of Commercial Taxes (B) Deputy Commissioner  
(C) Joint Commissioner (D) Entertainment Tax Officer

கேளிக்கை வரிச் சட்டம் பிரிவு 5-ன் கீழ் உரிமையாளரை இணக்க முறையில் வரி செலுத்த மாநில அரசால் யாருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது? -

- (A) வணிகவரி ஆணையர் (B) துணை ஆணையர்  
(C) இணை ஆணையர் (D) கேளிக்கை வரி அலுவலர்

76. Under TNET Act if a partnership is dissolved every person who was a partner, shall send a report of the dissolution to the Entertainment Tax Officer concerned within \_\_\_\_\_ days of such dissolution?

- (A) 7 days (B) 15 days  
(C) 30 days (D) 45 days

கேளிக்கை வரிச்சட்டத்தின் படி கூட்டு நிறுவனம் கலையும் போது ஒவ்வொரு பங்குதாரரும் அதன் அறிக்கையை கேளிக்கை வரி அலுவலர் \_\_\_\_\_ நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்?

- (A) 7 நாட்கள் (B) 15 நாட்கள்  
(C) 30 நாட்கள் (D) 45 நாட்கள்

77. Who is empowered as SUO MOTO revisional authority in respect of Tamilnadu Tax on Luxuries ACT?

- (A) Commissioner of Commercial Taxes (B) Joint Commissioner  
(C) Deputy Commissioner (D) Assistant Commissioner

சொகுசு வரிச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக திருத்திய வரிவிதிப்பாளை விதிகக் அதிகாரம் பெற்ற அலுவலர் யார்?

- (A) வணிகவரி ஆணையர் (B) இணை ஆணையர்  
(C) துணை ஆணையர் (D) உதவி ஆணையர்

78. Under TNTL Act 1981, who is the authority for giving exemption on reduction on remission of tax?

- (A) State Government (B) Commissioner of Commercial taxes  
(C) Joint commissioner (D) Deputy Commissioner

சொகுசு வரிச்சட்டத்தின் கீழ் வரி விலக்கு அளிக்கவோ அல்லது வரியைக் குறைக்கவோ அதிகாரம் பெற்றது யார்?

- (A) மாநில அரசு (B) வணிகவரி ஆணையர்  
(C) இணை ஆணையர் (D) துணை ஆணையர்

79. The Triplicate of Form II return should be sent to

- (A) Executive Authority of the Local body  
(B) Entertainment Officer of the Jurisdiction  
(C) Distributor of the film  
(D) None of the above

கேளிக்கை வரிச்சட்டத்தின் கீழ் பதிவுகள் மேற்கொள்ளப்படும் படிவம் II ன் மூன்றாம் படி கீழ்க்கண்ட அலுவலருக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

- (A) உள்ளூர் நிர்வாக அலுவலருக்கு  
(B) சரகத்தின் கேளிக்கை வரி அலுவலருக்கு  
(C) படி விநியோகஸ்தர்  
(D) மேற்கண்ட எதுவுமில்லை

80. Under TNTL Act, in which form appeal should be filed?

- (A) Form - III (B) Form - IV  
(C) Form - V (D) Form - VI

சொகுசு வரிச் சட்டத்தின் கீழ் எந்த படிவத்தில் மேற்குறையீட்டு விண்ணப்பம் இருக்க வேண்டும்?

- (A) படிவம் - III (B) படிவம் - IV  
(C) படிவம் - V (D) படிவம் - VI

**ROUGH WORK**

## ROUGH WORK